



Security Council

Distr.: General

19 June 2008

தீர்மானம் 1820 (2008)

10 ஜூன் 2008 அன்று பாதுகாப்பு சபையின் 5916 ஆவது கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது

பாதுகாப்பு சபையானது,

தீர்மானங்கள் 1325 (2000), 1612 (2005) மற்றும் 1674 (2006) என்பவற்றின் தொடர்ச்சியானதும் மற்றும் முழுமையானதுமான அமுல்படுத்தலுக்கு அதன் பற்றுறுதியை மீளவுறுதிப்படுத்துவதுடன்

அதன் தலைவருக்கான 31 ஒக்டோபர் 2001(பாதுகாப்பு சபை/PRST/2001/31), 31 ஒக்டோபர் 2002 (பாதுகாப்பு சபை/PRST/2002/32), 28 ஒக்டோபர் 2004 (பாதுகாப்பு சபை/PRST/2004/40), 27 ஒக்டோபர்; 2005 (பாதுகாப்பு சபை/PRST/2005/52)> நவெம்பர் 2006 (பாதுகாப்பு சபை/PRST/2006/42), 7 மார்ச் 2007 (பாதுகாப்பு சபை/PRST/2007/5), மற்றும் 24 ஒக்டோபர் 2007 (பாதுகாப்பு சபை/PRST/2007/40), அறிக்கைகளையும் நினைவுபடுத்துகிறது;

ஐக்கிய நாடுகள் உடன்படிக்கைகளின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளினால் நெறிப் படுத்தப்படும் பாதுகாப்பு சபை,

ஆயுத மோதல்களின் போதும் மற்றும் அதன் பின்னரும், குற்ற விலக்களிப்பை முடிவுறுத்துதல் உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பவற்றின் கீழ் அரசுகளினால் பொறுப்பேற்கப்பட்ட கடப்பாடுகளுடன் அமைந்ததாக, பொதுமக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்பவற்றின் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் இல்லாதொழிப்பதற்கு 2005ஆம் ஆண்டின் உலக உச்சி மாநாட்டின் பயனாக உருவாக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்களையும் மீளவுறுதிப்படுத்துகிறது;

பீஜிங் பிரகடனத்தின் பற்றுறுதிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான களம் (A/52/231) அதே போன்று குறிப்பாக பாலியல் வன்முறை மற்றும் ஆயுத மோதல் நிலைமைகளிலுள்ள பெண்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் “பெண்கள் 2000: இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான பால்நிலை சமத்துவம், அபிவிருத்தி மற்றும் சமாதானம்” எனும் தலைப்பிலான இருபத்திமூன்றாவது விசேட அமர்வு கூட்டத்தின் பயனான ஆவணத்தில் (A/S-23/10/Rev.1) உள்ளடக்கப்பட்டவற்றையும் நினைவுபடுத்துகிறது;

பெண்களுக்கெதிரான அனைத்து விதத்திலுமான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயம், அதற்கான விருப்புரிமைசார் வரைவேடு, சிறுவர் உரிமைகள் மீதான சமவாயம் மற்றும் அதற்கான விருப்புரிமைசார் வரைவேடு என்பவற்றில் அரசு தரப்புகளுக்கான கடப்பாடுகளையும் *மீளவுறுதிப்படுத்துவதுடன்* இவற்றை இதுவரை கவனத்தில் கொள்ளாத நாடுகளை இந்த ஆவணங்களுக்கு வலுவளிப்பதற்கும் அல்லது அவற்றோடு இணங்குவதற்கும் *வலியுறுத்துகிறது*;

ஒரு சமூகம் அல்லது இனக்குழுவின் உறுப்பினர்களை அவமதித்தல், அவர்கள் மீது மேலாதிக்கம் செலுத்துதல், அச்சத்தை ஊட்டுதல், கலைந்திடச் செய்தல் மற்றும் பலவந்தமாக இடம் மாறச் செய்தல் என்பவையுட்பட ஒரு யுத்த உத்தியாக பாலியல் வன்முறைகளைப் பயன்படுத்துவதில் குறிப்பாக பெண்களும், சிறுமிகளும் இலக்கு வைக்கப்பட்டனர்; அத்துடன் இந்த வகையில் புரியப்பட்ட பாலியல் வன்முறைகள் சில சந்தர்ப்பங்களில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நீடித்தமைக்கு ஆயுத மோதல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெருமளவிலானோர்களுக்கான சாட்சிகளாக பொதுமக்கள் பெருமளவிலுள்ளதையும் *குறித்துக் கொள்கிறது*;

ஆயுத மோதல்களில் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிராகப் புரியப்பட்ட அனைத்து பாலியல் மற்றும் ஏனைய வடிவிலான வன்முறைகளுக்கு பலமான வழிகள் மூலமான அதன் கண்டனத்தை *மீள நினைவுபடுத்திக் கொள்கிறது*;

ஆயுத மோதல் நிலைமைகளின் போதான பாலியல் வன்முறைகள் உட்பட ஆயுத மோதல் நிலைமைகளின் கீழுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்காக அதன் கண்டனங்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தும், மற்றும் அத்தகைய செயற்பாடுகளை உடன் முடிவுக்கு கொண்டு வரும்படி ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர்களையும் அது வேண்டிக் கொண்ட போதிலும் கூட, அத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்றதுடன், சில சந்தர்ப்பங்களில் அவை திட்டமிட்டதும் மற்றும் பரவலான விதத்திலுமாக அதிர்ச்சி கொள்ளும் வகையில் கொடூர மட்டங்களையும் எட்டியிருந்தமைக்கு, தனது ஆழ்ந்த கரிசனையையும் *வலியுறுத்துகிறது*,

உரோம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் மற்றும் அவ்வப்போதான சர்வதேச குற்றவியல் நியாய சபை சட்டங்களில் ஒரு தொகையான பாலியல் வன்முறைக் குற்றங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை *மீள நினைவுபடுத்துகிறது*,

மோதல்களின் தவிர்ப்பு மற்றும் தீர்வுகளில் பெண்களின் முக்கியமான பங்கை *மீளவுறுதிப்படுத்துவதுடன்*, சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றின் பேணல் மற்றும் மேம்படுத்தலுக்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்களின் சமனான பங்களிப்பு மற்றும் முழுமையான ஈடுபாடு என்பவற்றோடு மோதல் தவிர்ப்பு மற்றும் தீர்வு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்களது வகிபாகத்தை அதிகரிப்பதற்கான தேவையையும் *வலியுறுத்துகிறது*,

மோதலுக்கு பின், பொது வாழ்வில் பங்குபற்றுவதற்கு பெண்களின் செயல்திறன் மற்றும் சட்ட முறையான நிலை என்பவற்றைச் சிதைக்கும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பாரபட்சம் என்பவற்றின் ஒரு விளைவாக மோதல் தவிர்ப்பு மற்றும் தீர்வு என்பவற்றில் பெண்களின் பங்களிப்பு மற்றும் முழுமையான ஈடுபாடு என்பவற்றுக்கு தொடர்சியாகவுள்ள தடைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கூட *ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதுடன்*, மோதலுக்கு பின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் உட்பட நிலையான சமாதானம், பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றின் மீது இது கொண்டுள்ள எதிர்மறையான தாக்கத்தையும் *ஏற்றுக் கொள்கிறது*,

அரசுகள், தங்கள் குடிமக்களினதும், அதே போன்று சம்பந்தப்பட்ட சர்வதேச சட்டத்தினால் ஏற்பாடளிக்கப்பட்டவாறு தங்களது ஆட்புல எல்லைக்குள் உள்ள அனைத்து தனி நபர்களினதும் மனித உரிமைகளை மதிப்பதற்கும் மற்றும் உறுதிப்படுத்துவதற்குமான முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறது,

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துச் சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான முக்கியமான பொறுப்பை ஆயுத மோதலில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் கொண்டுள்ளதை மீளவுறுதிப்படுத்துகிறது,

ஆயுத மோதல்கள் மற்றும் மோதலுக்குப் பின்னதான நிலைமைகளில் பாலியல் வன்முறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும். ஈற்றில் அதற்கொரு முற்றுப்புள்ளி இடுவதற்குமாக, “மோதல்களில் பாலியல் வன்முறைகளுக்கெதிரான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை” எனக் குறிப்பிடப்படும் முகவரமைப்புகளுக்கிடையிலான முன்னெடுப்பு மூலம், ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பு முறைக்குள் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளின் ஒருங்கிணைப்பை வரவேற்கிறது,

1. பொதுமக்களை வேண்டுமென்றே இலக்காகக் கொள்வதற்கு அல்லது பொதுமக்கள் கூட்டங்களுக்கெதிரான ஒரு பரவலான அல்லது திட்டமிட்ட வகையிலான தாக்குதல்களின் ஒரு பகுதியாக மேற்கொள்வதற்கு யுத்தத்தின் ஒரு உபாயமாக பாலியல் வன்முறை களைப் பயன்படுத்தும்போது அல்லது உத்தரவிடும்போது, அவை ஆயுத மோதல் நிலைமைகளை கணிசமானளவு மேலும் மோசமடையச் செய்யமுடியுமென்பதோடு நாடுகளுக்கிடையிலான சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றின் மீள்நிலை நாட்டுதலைத் தடை செய்யலாம் என்பதை வலியுறுத்துகிறது, இது தொடர்பில், அத்தகைய பாலியல் வன்முறை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும் மற்றும் அவற்றின் பதிற் செயற்பாடுகளுக்குமான பயனுறுதியான நடவடிக்கைகள் நாடுகளுக்கிடையிலான சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை பேணுவதற்கு கணிசமான பங்கை அளிக்க முடியுமென்பதை உறுதிப்படுத்துவதுடன், நிலைமைகளைக் கவனத்தில் கொள்ளும்போது சபையின் நிகழ்ச்சி நிரலில், பாலியல் வன்முறைகள் மீதான விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு, அவசியமானவிடத்து, பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்று வதற்கான அதன் தயார்நிலையையும் தெரிவிக்கிறது;
2. பொதுமக்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உடனடியாகவும், முழுமையாகவும் நிறுத்துவதற்கு கோருகிறது;
3. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட பொதுமக்களை அனைத்து விதமான பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் வேண்டுமெனக் கோருகிறது, அத்தகைய நடவடிக்கைகள், தமக்கிடையே, பொருத்தமான இராணுவ ஒழுக்காற்று நடவடிக்கைகளை அமுல்படுத்தல் மற்றும் கட்டளைப் பொறுப்புக்கான ஒழுக்கக் கோட்பாட்டை நிலைநாட்டுதல், பொதுமக்களுக்கெதிராக அனைத்து விதமான பாலியல் வன்முறைகளின் முற்றிலுமான தடைசெய்தலில் துருப்புகளைப் பயிற்றுவித்தல், பாலியல் வன்முறைகளைத் தூண்டும் தவறான எண்ணங்களை தள்ளி வைத்தல், வன்முணர்ச்சி மற்றும் ஏனைய வடிவங்களிலான பாலியல் வன்முறைகளின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூறுவதற்கு ஆயுத மற்றும் பாதுகாப்பு படைகளை விசாரித்தல் மற்றும் பாலியல் வன்முறை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கலாம்; மேலும் செயலாளர் நாயகத்தை பொருத்தமானவிடத்து, ஐக்கிய நாடுகளின் பொருத்தமான அதிகாரிகள் மற்றும் மோதல் தரப்பினரிடையே, உள்ளூர் சமூகங்களின் பாதிக்கப்பட்ட பெண்களினால் தெரிவிக்கப்பட்ட கண்ணோட்டங்களையும் இவற்றுக்கிடையில் கவனத்திற்கொண்டு, மோதல் தீர்வு தொடர்பான பரந்துபட்ட கலந்துரையாடலொன்றின் பின்னணியில் இந்தப் பிரச்சினை மீது கவனம் செலுத்து வதற்கான விவாதத்தை முன்னெடுப்பதற்கும் வேண்டிக்கொள்கிறது;

4. வன்புணர்ச்சி மற்றும் ஏனைய வகைகளினாலான பாலியல் வன்முறைகள் ஒரு யுத்தக் குற்றத்தை அல்லது இனப்படுகொலையுடன் தொடர்புடையதொரு செயற்பாட்டை உருவாக்க முடியுமென்பதை *கவனத்தில் கொள்கிறது*, மோதல் தீர்வு செய்முறைகளுக்கான சந்தர்ப்பங்களின் போது பாலியல் வன்முறைக் குற்றங்களை மன்னிப்பு ஏற்பாடுகளிலிருந்து விலக்குவதற்கான தேவைக்கு *வலியுறுத்துகிறது*, அத்துடன் அத்தகைய செயற்பாடுகளுக்கு பொறுப்பான நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் தங்களது கடப்பாடுகளுடன் இணங்குவதற்கும், பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட அனைவரும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் போன்றோர் சட்டத்தின் கீழ் சமனான பாதுகாப்பைக் கொண்டிருப்பதையும் மற்றும் நீதிக்கு சமனான வழிமுறைகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் உறுப்பு நாடுகளைக் *கேட்டுக்கொள்கின்றன*, மேலும் நிலையான சமாதானம், நீதி, உண்மை மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பவற்றை நாடுகின்ற ஒரு முழுமையான அணுகுமுறையின் பகுதியாக அத்தகைய செயற்பாடுகளுக்கு குற்றவிலக்களிப்பதை நிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் *வலியுறுத்துகிறது*;
5. அரசின் ஆட்சிக்கான குறிப்பிட்ட அனுமதிகளை ஸ்தாபிக்கும்போதும் மற்றும் புதுப்பிக்கும் போதும் ஆயுத மோதல் நிலைமைகளின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிராக வன்புணர்ச்சி மற்றும் ஏனைய விதத்திலான பாலியல் வன்முறைகளைப் புரிந்த, ஆயுத மோதல் நிலைமைகளில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக இலக்கு வைத்து படிப்படியாக அதிகரிக்கும் நடவடிக்கைகளின் பொருத்தமான தன்மையை கவனத்தில் கொள்வதற்கான அதன் நோக்கத்தை *உறுதிப்படுத்துகிறது*;
6. பாதுகாப்பு சபை, அமைதி காக்கும் செயற்பாடுகள் மீதான விசேட சபை மற்றும் அதன் செயற்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அரசுகள் என்பவற்றுடனான கலந்தாலோசனையில், பொதுமக்களிற்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் ஏனைய விதத்திலான வன்முறைகளைத் தவிர்த்தல், இனங்கண்டு பதிலிறுத்தல் என்பவற்றில் பாதுகாப்பு சபையால் பொருத்தமான வகையில் ஆணைப்படுத்தப்பட்டவாறு ஐக்கிய நாடுகளினால் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து அமைதி காக்கும் மற்றும் மனிதநேய பணியாளர்களுக்கு உதவுவதற்கு பொருத்தமான பயிற்சித்திட்டங்களை உருவாக்கி, அமுல்படுத்துவதற்கு செயலாளர் நாயகத்தை *வேண்டிக்கொள்கிறது*;
7. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளில் பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பூஜ்ய வீத சகிப்புத்தன்மை கொள்கையை அமுல்படுத்தும் முயற்சிகளைத் தொடர்வதற்கும் மற்றும் வலுப்படுத்துவதற்கும் செயலாளர் நாயகத்தை *வேண்டிக்கொள்கிறது*; மேலும் துருப்புக்கள் மற்றும் பொலீசாரைக் கொடுத்து பங்களிக்கும் நாடுகள் அவற்றின் பணியாட்கள் அத்தகைய நடத்தைகளில் சம்பந்தப்படும் சந்தர்ப்பங்களில் முழுமையான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கு, முன்பணிக்கமர்த்தல் மற்றும் உள்ளக விழிப்புணர்வுப் பயிற்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகள் உட்பட பொருத்தமான தவிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு *வலியுறுத்துகிறது*;
8. துருப்புக்கள் மற்றும் பொலீஸ் படையை கொடுத்து பங்களிக்கும் நாடுகள், செயலாளர் நாயகத்துடனான கலந்தாலோசனையுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பொது மக்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் சாத்தியமானவிடத்தெல்லாம் பெண் அமைதி காக்கும் படகை அல்லது பொலீசின் அதிகரித்த வீதத்தினரை பணிக்கமர்த்துவது உட்பட மோதல் மற்றும் மோதலுக்குப் பின்னரான நிலைமைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளில் பங்களிக்கும் அவற்றின் பணியாளர்களின் விழிப்புணர்வு மற்றும் பதிலிறுக்கும் தன்மைகளை அதிகரிப்பதற்கு அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை கவனத்திற் கொள்வதற்கு *ஊக்குவிக்கிறது*;
9. பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட பொதுமக்களை அனைத்து விதத்திலுமான பாலியல் வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பதற்கு, தங்களது ஆணையுடன் இணங்கியதாக ஐக்கிய நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைதி காக்கும் செயற்பாடுகளின் திறனை மேம்படுத்துவதற்கு பயனுறுதியான வழிகாட்டல்கள் மற்றும் உத்திகளை உருவாக்குவதற்கும் மற்றும் மோதல் நிலைமைகள் தொடர்பில் பாதுகாப்பு சபைக்கான தனது எழுத்து மூல அறிக்கைகளில்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பிலான அவரது அவதானங்கள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றையும் திட்டமிட்ட முறையில் உள்ளடக்குவதற்கும் செயலாளர் நாயகத்தை வேண்டிக்கொள்கிறது;

10. ஐக்கிய நாடுகளால் நிர்வகிக்கப்படும் அகதி மற்றும் உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலும் மற்றும் அதனைச் சூழவுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக பாலியல் வன்முறைகள் உட்பட ஏனைய வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பை வழங்குவதற்கும், பயனுறுதியான பொறிமுறைகளை உருவாக்குவதற்கும், அதேபோன்று ஆயுதக் களைவு, படைக்கலைப்பு மற்றும் மீளொன்றிணைதல் செய்முறைகள் மற்றும் நீதி மற்றும் ஐக்கிய நாடுகளால் உதவி செய்யப்படும் பாதுகாப்பு பிரிவு சீர்திருத்த முயற்சிகளில் பெண்கள் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்படும் அல்லது தலைமை தாங்கப்படும் ஸ்தாபனங்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் பொருத்தமான வகையில் பயனுறுதியான பொறிமுறைகளை உருவாக்குவதற்கு செயலாளர் நாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளை வேண்டிக்கொள்கிறது;
11. ஆயுத மோதல்களின் போதும் மற்றும் அதன் பின்னரும் புரியப்பட்ட பாலியல் வன்முறைகள் மீது கவனம் செலுத்தும் வழிமுறையாக, பொருத்தமானவிடத்து மோதலுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்பும் உத்திகளுக்காக ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்குவதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சபையானது, பால்நிலை சார்ந்த விடயங்களுக்கு அதன் பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக, நாட்டுக்கான அதன் குறிப்பிட்ட வடிவமைப்பில் பெண்கள் சிவில் சமூகத்தின் கலந்தாலோசனை மற்றும் பயனுறுதியான பிரதிநிதித்துவம் என்பவற்றை உறுதிப்படுத்துவதிலும் முக்கியமான பாகத்தை வகிக்க முடியுமென்பதை வலியுறுத்துகிறது;
12. மோதல் தவிர்ப்பு மற்றும் தீர்வு, சமாதானம் மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், மற்றும் மோதலுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்பவை தொடர்பான கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதற்கு பெண்களை அழைப்பதற்கு செயலாளர் நாயகம் மற்றும் விசேட தூதுவர்களை வலியுறுத்துகிறது, மேலும் தீர்மானங்களை மேற்கொள்ளும் மட்டங்களில் பெண்களின் சமனானதும், முழுமையானதுமாக பங்களிப்புக்கு வசதி அளிப்பதற்காக அத்தகைய கலந்துரையாடல்களுக்கு அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கிறது;
13. ஆயுத மோதல் மற்றும் மோதலுக்குப் பின்னரான நிலைமைகளில் நீடித்த உதவிகளை வழங்கும் முகமாக தேசிய நிறுவனங்கள், குறிப்பாக நீதித்துறை மற்றும் சுகாதார முறைமைகள் மற்றும் உள்ளூர் சிவில் சமூக வலையமைப்புகள் என்பவற்றின் செயல் திறன்களின் அபிவிருத்தி மற்றும் வலுப்படுத்தல் என்பவற்றுக்குமான உதவிகளுக்கு உறுப்பு நாடுகள், ஐக்கிய நாட்டு அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் வலியுறுத்துகிறது;
14. ஆயுத மோதலில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் நன்மைகளுக்காக குறிப்பாக கொள்கைகள், நடவடிக்கைகள் மற்றும் ஆதரித்து வாதாடல் என்பவற்றை விருத்தி செய்வதற்கும் மற்றும் அமுல்படுத்துவதற்கும் பொருத்தமான பிராந்திய மற்றும் உப-பிராந்திய அமைப்புகளை வலியுறுத்துகிறது;
15. ஆயுத மோதல் நிலைமைகளில் பொதுமக்களுக்கெதிராக பரவலாகவும், திட்டமிட்ட வகையிலுமாகப் பிரயோகிக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் மீதான தகவல்கள்; ஆயுத மோதல் நிலைமைகளில் காணப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் அவற்றின் போக்குகள் என்பவற்றின் பகுப்பாய்வு; அத்தகைய வன்முறைகளுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆளாகுந்தன்மையைக் குறைப்பதற்கான யோசனைகளுக்கான பிரேரணைகள்; பாலியல் வன்முறைகளைத் தவிர்த்தல் மற்றும் கவனம் செலுத்தல் என்பவற்றிலான முன்னேற்றங்களை அளவிடுவதற்கான அளவு மட்டக்குறிகள்; களத்திலுள்ள ஐக்கிய நாடுகளின் அமுல்படுத்தும் பங்களிகளிடமிருந்து பொருத்தமான உள்ளிடல்கள்; களம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றிலான ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளில் மேம்பட்ட ஒருங்கிணைத்தல் மூலமானவை உட்பட, ஆயுத மோதல் நிலைமைகளில் பாலியல் வன்முறைகளின் பயன்பாடு மீது காலத்திற்குத் தகுந்த குறிக்கோளுடனான,

துல்லியமான மற்றும் நம்பத்தகுந்த தகவல்களைத் திரட்டுவதற்கு வசதியளிக்கும் திட்டங்கள் மீதான அவரது தகவல்கள்; மற்றும் இந்தத் தீர்மானத்தில் விபரிக்கப்பட்டவாறு தங்களது பொறுப்புகளை அமுல்படுத்துவதற்கு ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகளின் அனைத்துவிதமான செயற்பாடுகளை உடனடியாகவும், முழுவதுமாக நிறுத்துதல் மற்றும் அனைத்து விதமான பாலியல் வன்முறைகளிலிருந்தும் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட பொருத்தமான நடவடிக்கைகள் மீதான தகவல்கள்; என்பவற்றை தம்மிடையே கொண்டதாக நாட்டுக்கான குழுக்கள், அமைதி காக்கும் செயற்பாடுகள் மற்றும் ஏனைய ஐக்கிய நாட்டு பணியாளர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் தகவல் மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் என்பவற்றைப் பயன்படுத்தி, பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சிநிரலில் உள்ளவாறு, நிலைமைகளின் சூழ்நிலைகளில் இந்தத் தீர்மானத்தின் அமுல்படுத்தல் மீதான ஒரு அறிக்கையை 30 யூன் 2009 அளவில் சபைக்கு சமர்ப்பிக்கும்படியும் செயலாளர் நாயகத்தை வேண்டிக்கொள்கிறது;

16. தீர்மானத்தின் விடயத்தைச் சார்ந்து செயலாக்கத்துடன் பற்றியிருப்பதற்குத் தீர்மானிக்கிறது.